

பழங்கள்

பழங்கள் மிகவும் இனிமையானவை. நாம் எல்லோரும் பழங்களை விரும்பி உண்ணுகின்றோம்:

பழங்கள் என்றால் எமக்கு மகிழ்ச்சிதான்.



வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்,
தோடம்பழம், மாதுளம்பழம்,
விளாம்பழம், கொய்யாப்பழம்,
ப்பாசிப்பழம்; அன்னாசிப்பழம்
இவை மட்டுமா? இன்னும் பல பழங்கள் உண்டு.



றம்புட்டான், மங்குஸ்தான், ஜம்பு,
நாவல், வில்வம், ஆனைக்கொய்யா

இவற்றைப் பழமரங்களில் இருந்து பெறுகின்றோம்.
கொடிகளில் இருந்தும் சில பழங்களைப் பெறுகின்றோம்.



கொடித்தோடை, திராட்சை, முலாம்பழம், வெள்ளரி
இவை யாவும் எமது நாட்டில் உற்பத்தி ஆகின்றன.
வெளிநாடுகளில் இருந்தும் சில பழங்களைப் பெறுகின்றோம்.



அப்பிள், திராட்சை,
ஸ்ரோபரி

பழங்களில் இருந்து தயாரிக்கப்படுவன:



பழரசம், பழப்பாகு,
பழக்கலவை

இவற்றை நாமும் தயாரிக்கலாம். பழங்களில் நிறைய
சத்துக்கள் உள்ளன.

அவை நமது உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

பழங்கள் உண்போம்.

பலன் பல பெறுவோம்.

குறிப்பு: ● பழங்களின் படங்களை வளர்த்து அவற்றின் பெயர்களைக் குறித்துக் காட்சிப்படுத்துக.
● ஒவ்வொரு மாணவரும் தான் விரும்பும் பழம் ஒன்றைப்பற்றி பேசுவதற்கு வழிப்படுத்துக.